[மாண்புமிகு பேரவைத் தலைவர்] [1981 பிப்ரவரி 12

பிரிவுகள் 2 முதல் 16 வரை பேரவையின் முடிவிற்கு விடப் பெற்று நிறைவேற்றப் பெற்றன.

பிரிவு 1, முகப்புரை, நெடுந்தலைப்பு ஆகியவை பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று நிறைவேற்றப் பெற்றன.

மாண்புமிகு திரு. செ. அரங்கநாயகம் : தலைவர் அவர்களே ''1981ஆம் ஆண்டு பச்சையப்பன் பொறுப்புக் கழக (நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல்) சட்ட முன்வடிவு (சட்ட மன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 19/1981)'' நிறைவேற்றப்பெற வேண்டும்.

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பெற்றது.

5. அறிவிப்பு.

நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கப்பெறும் பகுதிகள் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : இன்று காலை தொழிலாளர் நல அமைச்சரும் திரு சங்கரய்யாவும் பேசிக் கொண்டதில் குறிப்பிடப்பெற்ற * * * என்ற வார்த்தையை அப்போதே அவைக் குறிப்பிலே இருந்து நீக்கும்படி உத்தரவிட்டேன். அது பத்திரிக்கைகளில் வராது. அது சம்பந்தமாக எதையெதை எடுப்பது என்று அவைக் குறிப்பைப் பார்த்துச் சொல்வதாக காலையில் குறிப்பிட்டிருந்தேன்.

தொழிலாளர் நல அமைச்சர் அவர்கள் பேசும்போது * *

குறிப்பிட்டதையும், திரு சங்கரய்யா அவர்கள், * *

குறிப்பிட்டதையும், * * * *

என்று நான் குறிப்பிட்டதையும், தொழிலாளர் நல அமைச்சர் அவர்கள், * * * * *

என்று குறிப்பிட்டதையும், முதலமைச்சர் அவர்கள் * * என்று குறிப்பிட்டதையும், நான் ** என்று குறிப்பிட்டதையும், எதிர்கட்சித் தலைவர்கள் ** என்று குறிப்பிட்டதையும், அவைக் குறிப்பிலே இருந்து நீக்குமாறு உத்தரவிடுகிறேன்.

***மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க அகற்றப்பெற்றது.